

பொருளடக்கம்

	பத்தி	பக்கம்
முகவுரை		xi
தணிக்கை குறிப்புகளின் சுருக்கம்		xiii
அத்தியாயம் I - கண்ணோட்டம்		
கண்ணோட்டம்	1.1	1
தமிழ்நாடு மாநிலம் குறித்த விவரங்கள்	1.2	1
மாநில மொத்த உற்பத்தி மதிப்பு மற்றும் ஒட்டுமொத்த மதிப்பு	1.2.1	1
மாநில நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கைக்கான அடிப்படையும் அணுகுமுறையும்	1.3	4
அரசு கணக்குகள் கட்டமைப்பு மற்றும் வரவு –செலவு திட்ட நடைமுறை பற்றிய கண்ணோட்டம்	1.4	5
வரவு – செலவு திட்ட நடைமுறைகள்	1.5	9
நிதிகள் பற்றிய ஒரு சுருக்கம்	1.6	10
அரசின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய ஒரு சுருக்கம்	1.7	11
நிதி குறியீடுகள்	1.8	12
தணிக்கையின் ஆய்வுக்கு பின் பற்றாக்குறைகள் மற்றும் மொத்த கடன் தொகைகளின் அளவுகள்	1.9	17
தணிக்கையின் ஆய்வுக்கு பிந்தைய பகுப்பாய்வு	1.9.1	17
நிதிப் பொறுப்புகளின் போக்குகள்	1.9.2	18
அத்தியாயம் II - மாநில அரசின் நிதிகள்		
2022-23 ஆண்டுடன் ஒப்பிட்ட வகையில் 2023-24 ஆண்டின் நிதி நடவடிக்கைகளின் சுருக்கம்	2.1	19
நிதி ஆதாரங்கள் மற்றும் செலவினங்கள்	2.2	22
மாநிலத்தின் நிதி ஆதாரங்கள்	2.3	23
மாநிலத்தின் வரவுகள்	2.3.1	23
மாநிலத்தின் வருவாய் வகை வரவுகள்	2.3.2	24
வருவாய் வகை வரவுகளின் போக்கும் வளர்ச்சியும்	2.3.2.1	24
மாநிலத்தின் சொந்த நிதி ஆதாரங்கள்	2.3.2.2	26
மத்திய அரசிடமிருந்து நிதி மாற்றம்	2.3.2.3	28

	பத்தி	பக்கம்
மூலதன வகை வரவுகள்	2.3.3	32
நிதி திரட்டுவதில் மாநிலத்தின் செயல்பாடு	2.3.4	34
நிதியை செலவிடுதல்	2.4	34
செலவின் வளர்ச்சி மற்றும் கூறுகள்	2.4.1	35
வருவாய் வகை செலவு	2.4.2	36
வருவாய் வகை செலவில் முக்கிய மாற்றங்கள்	2.4.2.1	38
தவிர்க்க இயலாத செலவு	2.4.2.2	39
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம்	2.4.2.3	41
மானியங்கள்	2.4.2.4	43
சிறு தலைப்பு - 911ன் கீழ் மிகையாக கொடுத்த தொகையை திருப்பி செலுத்துதல்	2.4.2.5	44
மாநில நிதி குழு - GST இழப்பீட்டை உள்ளாட்சி அமைப்புகளுடன் பகிராமை	2.4.2.6	45
மூலதன வகை செலவு	2.4.3	46
மூலதன வகை செலவில் முக்கிய மாற்றங்கள்	2.4.3.1	47
மூலதன வகை செலவின் தரம்	2.4.3.2	48
செலவு முன்னுரிமைகள்	2.4.4	51
குறுந்தலைப்பு வாரியான செலவு	2.4.5	52
பொது கணக்கு	2.5	53
பொது கணக்கின் நிகர இருப்புகள்	2.5.1	53
சேம நிதிகள்	2.5.2	54
தொகுக்கப்பட்ட கடன்தீர் நிதி	2.5.2.1	54
மாநில பேரிடர் நிவாரண நிதி	2.5.2.2	55
மாநில பேரிடர் தணிப்பு நிதி	2.5.2.3	57
உத்தரவாத மீட்பு நிதி	2.5.2.4	57
தொகுப்பு நிதிக்கு வெளியே வைக்கப்பட்ட நிதி / மாநிலத்தின் பொதுக் கணக்கு மற்றும் அர்ப்பணிக்கப்பட்ட நிதி	2.5.2.5	57
பொது கடன் மேலாண்மை	2.6	58
கடன் நிலையின் கூறுகள்	2.6.1	59

	பத்தி	பக்கம்
வரவு - செலவு திட்டத்திற்கு அப்பாற்பட்ட கடன்களின் நிலுவை	2.6.1.1	63
நிதிப் பற்றாக்குறையின் கூறுகளும் மற்றும் ஈடு செய்யப்பட்ட வழிகளும்	2.6.1.2	64
கடன் விவரங்கள்: முதிர்வு மற்றும் மீள செலுத்துதல்	2.6.2	66
கடன் தாங்கு தன்மை பற்றிய பகுப்பாய்வு	2.7	67
வாங்கப்பட்ட கடன்களின் பயன்பாடு	2.7.1	75
உத்தரவாதங்களின் நிலை - எதிர்பாரா பொறுப்புகள்	2.7.2	76
ரொக்க இருப்பு மேலாண்மை	2.7.3	77
முடிவுரை	2.8	80
பரிந்துரை	2.9	81
அத்தியாயம் III – வரவு செலவு திட்ட மேலாண்மை		
முன்னுரை	3.1	83
வரவு - செலவு திட்ட நடைமுறை	3.2	83
மகளிருக்கான வரவு செலவு திட்டம்	3.3	85
2023-24ம் ஆண்டு GBSன் கண்ணோட்டம்	3.3.1	85
2023-24ம் ஆண்டின் GBSன் பகுப்பாய்வு	3.3.2	86
தணிக்கை குறித்துரைகள்	3.3.3	87
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துணை திட்டத்திற்கான சிறப்பு கூறு அறிக்கை	3.4	89
2023-24 ஆண்டு SCSP மற்றும் TSP பற்றிய கண்ணோட்டம்	3.4.1	89
தணிக்கை குறித்துரைகள்	3.4.2	90
நிதியொதுக்க கணக்குகள்	3.5	94
2023-24ல் மொத்த ஒதுக்கீடு, உள்ளபடியான செலவுகள் மற்றும் சேமிப்பு / மிகையின் சுருக்கம்	3.5.1	94
அனுமதிக்கப்பட்ட/சாட்டிய செலவினங்கள்	3.5.2	95
வரவு செலவு திட்டத்தின் துல்லியதன்மை	3.5.3	95
மொத்த செலவினத்தின் வெளிப்பாடு	3.5.3.1	95
செலவின அமைப்பு வெளிப்பாடு	3.5.3.2	96
நிதியொதுக்கம் மீதான தணிக்கை	3.6	97
வரவு செலவு திட்டம் மற்றும் கணக்கு வைப்பு முறையின் நம்பகத்தன்மை மீதான காண்புரைகள்	3.6.1	97

	பத்தி	பக்கம்
வரவு – செலவு திட்ட மானியம் காலாவதியாகாமல் இருக்க நிதியை எடுத்தமை	3.6.1.1	97
தேவையற்ற அல்லது மிகையான துணை மானியம்	3.6.1.2	98
தேவையற்ற/மிகையான/போதுமானதாக இல்லாத மறுநிதியொதுக்கங்கள்	3.6.1.3	98
சட்டபடியான அதிகாரமில்லாமல் செய்யப்பட்ட செலவு	3.6.1.4	100
செலவிடப்படாத தொகை, ஒப்படைக்கப்பட்ட நிதியொதுக்கங்கள் மற்றும்/ அல்லது பெருமளவிலான சேமிப்புகள்/ ஒப்படைப்புகள்	3.6.1.5	101
மிகை செலவும் அதன் முறைப்படுத்தலும்	3.6.1.6	105
வரவு – செலவு திட்டம் மற்றும் கணக்குவைப்பு முறையின் செயல்திறன் குறித்த குறிப்புகள்	3.6.2	106
வரவு-செலவு திட்ட மதிப்பீடு மற்றும் எதிர்பார்ப்பிற்கும் உள்ளபடியானவற்றுக்கும் இடையேயான இடைவெளி	3.6.2.1	106
வரவு செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பெரிய கொள்கை முடிவுகள் மற்றும் அதனை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான உள்ளபடியான நிதி ஒதுக்கீடு	3.6.2.2	109
விரைவுபடுத்தப்பட்ட செலவு	3.6.2.3	110
எதிர்பாரா செலவு நிதியிலிருந்து முன்பணங்கள்	3.7	111
தேர்ந்தெடுக்கப்பட்ட மானியங்கள் மீதான சீராய்வு	3.8	112
பள்ளி கல்வி துறை	3.8.1	113
ஒதுக்கீடு மற்றும் செலவு	3.8.1.1	113
பள்ளி கல்வி துறையில் விரைவுபடுத்தப்பட்ட செலவு	3.8.1.2	114
பிற தணிக்கை குறித்துரைகள்	3.8.1.3	114
இந்து சமய அறநிலையத் துறை	3.8.2	116
ஒதுக்கீடு மற்றும் செலவு	3.8.2.1	116
வருவாய் தலைப்பின் கீழ் தொடர் சேமிப்புகள்	3.8.2.2	117
வருவாய் தலைப்புகளின் கீழ் ஒதுக்கீடுகளை திரும்பப் பெறுதல் மற்றும் அதிக சேமிப்புகள் குறித்து தணிக்கை குறித்துரைகள்	3.8.2.3	117
முடிவுரை	3.9	118
பரிந்துரைகள்	3.10	121

	பத்தி	பக்கம்
அத்தியாயம் IV - கணக்குகள் மற்றும் நிதிநிலை அறிக்கை நடைமுறைகளின் தரம்		
மாநில அரசின் கடன்கள் தொகுப்பு நிதியில் வரவு வைக்கப்படவில்லை	4.1	123
வட்டி பெறும் வைப்புத்தொகைகள் தொடர்பான வட்டி பொறுப்புகளை தீர்வு செய்யாமை	4.2	124
மாநில திட்ட செயலாக்க முகமைகளுக்கு நேரடியாக நிதி விடுவிப்பு	4.3	125
தொகு நிதிக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த மின்சார வரி	4.4	127
பயன்பாட்டு சான்றிதழ்கள் வழங்குவதில் தாமதம்	4.5	127
நகராட்சி நிர்வாக ஆணையரகம் (CMA)	4.5.1	129
மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்	4.5.2	130
மானிய உதவி பெறும் நிறுவனங்களை 'மற்றவை' என வகைப்படுத்தியமை	4.6	131
சரிக்கட்டப்படாத தற்காலிக முன்பணங்கள்	4.7	132
தன்வைப்பு கணக்குகள்	4.8	133
பணமாக்கப்படாத காசோலைகளின் பெருக்கம் மற்றும் மின்னணு இசைவு சேவையிலிருந்து திரும்பப் பெறப்பட்டவை	4.9	134
பணமாக்கப்படாத காசோலைகள்	4.9.1	134
நிலுவையில் உள்ள மின்னணு இசைவு சேவை (ECS) கொடுப்புகள்	4.9.2	135
சிறுதலைப்பு '800'ன் வரைமுறையற்ற பயன்பாடு	4.10	135
அணாமத்து மற்றும் கடன்கள், வைப்புகள் மற்றும் செலுத்தங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் இருந்த மீதங்கள்	4.11	139
துறையின் கணக்குகள் ஒத்திசைவு செய்யப்படாமை	4.12	140
ரொக்க இருப்பு குறித்த ஒத்திசைவு	4.13	141
2023-24ம் ஆண்டில் நிதிக் குறியீடுகள் மீதான சில பரிவர்த்தனைகளின் பிந்தைய தணிக்கை பகுப்பாய்வுகளின் தாக்கம்	4.14	143
கணக்கு தரநிலைகளுடன் இணக்கம்	4.15	143

	பத்தி	பக்கம்
கணக்குகள் அளிக்கப்படாமை / அளிப்பதில் நேர்ந்த தாமதம்	4.16	145
தமிழ்நாடு மாநில சட்ட ஆணையத்தின் தனி தணிக்கை அறிக்கையை மாநில சட்டமன்றத்தில் வைப்பதில் நிலுவை நிலை	4.17	146
கையாடல்கள், இழப்புகள் மற்றும் களவுகள்	4.18	146
மாநில நிதிநிலை தணிக்கை அறிக்கை மீதான தொடர் நடவடிக்கை	4.19	147
முடிவுரை	4.20	147
பரிந்துரைகள்	4.21	148

இணைப்புகள்

இணைப்பு எண்	பொருள்	பார்வைக்கான பத்திகள்	பக்கம்
1.1	மாநிலம் பற்றிய விவரக்குறிப்புரை	1.2	151
1.2 பிரிவு அ	அரசு கணக்குகளின் அமைப்பு மற்றும் முறை	1.4	152
பிரிவு ஆ	நிதி கணக்குகளின் அமைப்பு	1.4	152
1.3 பிரிவு அ	நிதிநிலையை மதிப்பிடுவதற்கு கையாளப்பட்டுள்ள வழிமுறைகள்	1.4	155
பிரிவு ஆ	தமிழ்நாடு நிதிநிலைப் பொறுப்புடைமை சட்டம், 2003	1.4	155
2.1	மாநில அரசின் நிதிநிலைமை பற்றிய ஒரு பல்வருடப் புள்ளி விவரம்	2.1	156
2.2	SNAக்கு நிதியை விடுவிப்பதில் தாமதம்	2.3.2.3	159
2.3	சிறுதலைப்பு – 911ன் கீழ் ஒரு கோடி மற்றும் அதற்கு மேலுள்ள தொகைகளை திருப்பிச் செலுத்துதல்	2.4.2.5	161
2.4	‘அறிக்கை 16 மற்றும் 19’ களில் உள்ள இருப்புகளில் வேறுபாடு	2.4.3.2 (i)	166
2.5	கடன் தாங்கு திறன் பகுப்பாய்வு	2.7	168
3.1	மகளிருக்கான வரவு செலவு திட்ட அறிக்கை. பகுதி-அ ன் கீழ் வழங்கப்பட்டு திரும்ப பெறப்பட்ட அடையாள நிதியொதுக்கம்	3.3.3	170
3.2	மகளிருக்கான வரவு செலவு திட்ட அறிக்கை பகுதி- அ ன் கீழ் முழுமையாக திரும்ப பெறப்பட்ட நிதியொதுக்கம்	3.3.3	171
3.3	வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் உள்ளபடியான செலவினம் 50 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்த பகுதி 'அ' திட்டங்கள்	3.3.3	172
3.4	31 மார்ச் 2024 நிலவரப்படி வங்கிக் கணக்கில் செலவிடப்படாத தொகை	3.6.1.1	173
3.5 (அ)	துணை மானிய ஒதுக்கீடு (ஒவ்வொரு திட்டத்திலும் தலா ₹50 இலட்சம் மற்றும் அதற்கு மேலாக) தேவையற்றதாக ஆன நேர்வுகள்	3.6.1.2 மற்றும் 3.8.1.3	174

இணைப்பு எண்	பொருள்	பார்வைக்கான பத்திகள்	பக்கம்
3.5 (ஆ)	மிகையான துணை ஒதுக்கீடு (ஒவ்வொரு திட்டத்திலும் ₹10 கோடி அல்லது அதற்கு மேலும்)	3.6.1.2 மற்றும் 3.8.1.3	178
3.6	போதுமானதாக இல்லாத துணை ஒதுக்கீடு (ஒவ்வொரு திட்டத்தின் கீழும் ₹50 இலட்சம் அல்லது அதற்கு மேலும்)	3.6.1.2 மற்றும் 3.8.1.3	181
3.7	போதுமானதாக இல்லாத மறுநிதியொதுக்கம்	3.6.1.3	185
3.8	மிகை மறுநிதியொதுக்கம்	3.6.1.3	186
3.9	ஆராயாது செய்யப்பட்ட மறுநிதியொதுக்கம் – மறுநிதியொதுக்கம் மூலம் தேவையற்ற ஒதுக்கீடு	3.6.1.3	188
3.10	₹100 கோடிக்கு மேலான ஒதுக்கீடுகள் மறுநிதியொதுக்கம் மூலம் திரும்ப பெறப்பட்டமை மற்றும் செலவு செய்யப்படாமை	3.6.1.3	189
3.11	பெருந்தலைப்பு ‘2049’ன் கீழ் வட்டி பொறுப்புகளுக்கான ஒதுக்கீடு திரும்ப பெறப்பட்டமை	3.6.1.3 மற்றும் 4.2	191
3.12	இறுதி திருத்திய ஒதுக்கீடு இல்லாமல் மேற்கொண்ட செலவினம்	3.6.1.3	192
3.13	ஆராயாது செய்யப்பட்ட மறுநிதியொதுக்கம் – செலவு ஏதுமின்றி முதல் மறுநிதியொதுக்கத்தில் ஒதுக்கீடு செய்து அந்த ஒதுக்கீடை இரண்டாவது மறுநிதியொதுக்கத்தில் திரும்ப பெற்றமை	3.6.1.3	193
3.14	₹100 கோடி தொகைக்கும் மேலாக சேமிப்புகள் நிகழ்ந்த மானியங்கள்	3.6.1.5 (அ) மற்றும் 3.8.1.1	195
3.15	31 மார்ச் 2024 அன்று தலா ₹10 கோடி தொகைக்கு மேலாக ஒப்படைக்கப்பட்ட நேர்வுகள்	3.6.1.5 (ஆ) மற்றும் 3.8.1.3	198
3.16	₹ ஒரு கோடி மற்றும் அதற்கு மேலாக சேமிப்புகள் நிகழ்ந்து அவை திருப்பி ஒப்படைக்கப்படாத நேர்வுகள்	3.6.1.5 (ஆ)	202
3.17	சேமிப்பு தொகையை விட அதிகமாக ஒப்படைக்கப்பட்ட மானியங்கள்/ நிதியொதுக்கங்கள்	3.6.1.5 (ஆ)	203

இணைப்பு எண்	பொருள்	பார்வைக்கான பத்திகள்	பக்கம்
3.18	2019-2024 வரையிலான காலகட்டத்தில் தொடர் சேமிப்புகள் நிகழ்ந்த மானியங்களின் விவரங்கள்	3.6.1.5 (ஈ)	204
3.19	ஒரு கோடி மற்றும் அதற்கும் மேல் செலவினத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, செலவு ஏதும் செய்யப்படாத திட்டங்கள்	3.6.2.2	206
3.20	விரைவுபடுத்தப்பட்ட செலவினம் (ஒதுக்கீடு ஒரு கோடிக்கு மேல் இருந்து 100 விழுக்காடு செலவினமும் மார்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்டது)	3.6.2.3 மற்றும் 3.8.1.2	214
3.21	நடப்பாண்டில் ஒப்புதலளிக்கப்பட்ட எதிர்பாரா செலவு நிதி முன்பணங்கள் பற்றிய விவரங்கள்	3.7	222
4.1	நிலுவையில் உள்ள பயன்பாட்டு சான்றிதழ்கள்	4.5	223
4.2	‘800 - பிற செலவுகள்’ சிறு தலைப்பின் கீழ் கணக்கு வைக்கப்பட்ட செலவுகள்	4.10	225
4.3	‘800 - பிற வரவுகள்’ சிறு தலைப்பின் கீழ் கணக்கு வைக்கப்பட்ட வரவுகள்	4.10	226
4.4	2023-24 ஆண்டு முடிவில் கணக்குகள் பெறப்படாத அமைப்புகள் மற்றும் ஆணைக்குழுக்களின் பட்டியல்	4.16	228
4.5	சட்டமன்றத்தில் வைக்கப்பட வேண்டிய தனி தணிக்கை அறிக்கையின் நிலை	4.17	237
4.6	களவு, இருப்பு குறைவு மற்றும் கையாடல் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த துறை/வகை வாரியான விவரங்கள்	4.18	240
	இவ்வறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் மற்றும் சொற்சுருக்கங்களுக்கான விளக்கம்	-	241